



பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபை
British Tamil Examination Board (BTEB)
www. bteb.org.uk

தமிழ் – கேட்டல் பரீட்சை

Tamil - Listening Test

தரம் (Grade) : 04/05/06

Version A

Recording Notes

PART - I

1. எனக்கு விடுமுறையில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால் கோடைகாலங்களில் காரில் பயணம் செய்வதைவிட தொடருந்தில் (Train) பயணம் செய்வதையே நான் மிகவும் விரும்புவேன். ஆனால் ஆகாயவிமானம் எனக்கு பெரிதாக விருப்பமில்லாவிட்டாலும் அதில் விரைவாக பயணம் செய்யலாம்.
2. எனது அக்கா மிகவும் நன்றாக பரத நாட்டியம் ஆடுவார். ஆனால் தங்கையோ நன்றாக பாடுவாள். என் தம்பி மிகவும் சிறியவன். அதனால் அவன் எதிர்காலத்தில் எப்படி வருவான் என்று இப்போது கூற முடியவில்லை.
3. நான் கோடை விடுமுறையில் வெளியூருக்கு பயணம் செய்தால் பேகர் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடவே அதிகம் விரும்புவேன். ஆனால் கேக் வகையும் சாப்பிடுவேன்.
4. கடந்த வருடம் நான் சென்ற மாரிகால விடுமுறையில் தங்கியிருந்த வீடு பெரிதாக இருந்தாலும் சுற்றி ஒரே பனிக்கட்டி குவியலாக இருந்தது. அதனால் இந்த வருடம் என் கோடை விடுமுறைக்கு ஓர் படகு வீட்டில் தங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.
5. பனிச்சறுக்கு விளையாட்டில் எனக்கு மிகவும் ஆர்வமும் விருப்பமும் இருந்தாலும் மாரிகாலத்தை விட கோடை விடுமுறையில் ஆறுகளில் படகு சவாரி செய்வதையே நான் அதிகம் விரும்புவேன்.

PART II

- Ravi : அபிஷா நேரமாகிறது. விரைவாக வா.
அபிஷா : இதோ வருகிறேன். என்னுடைய பஸ் பயண அட்டையைக் காணவில்லை.
Ravi : அதை உன் படிக்கும் மேசையில் பார்த்தாயா?.
அபிஷா : இல்லை, அதை நேற்று படுக்கை அறையில் வைத்திருந்தேன்.
Ravi : சரி விரைவாக அதை எடுத்து வா.
- வனஜா : சஜின் இன்று ஏன்தான் இப்படி தொடர்ந்து மழை பெய்கிறதோ? எங்கும் வெளியால் செல்ல முடியவில்லை.
சஜின் : ஆனால் நாளை நல்ல வெயில் என்று வானிலை அறிக்கையில் பார்த்தேன் வனஜா.
வனஜா : அப்படியானால் நாளை கடற்கரைக்குப் போவோம் சஜின்.
சஜின் : போகலாம்.
- ஜீவனா : ஹரிஷ் ஏன் இன்று காலை ஆறுமணிக்கே எழுந்துவிட்டாய்?
ஹரிஷ் : இன்று எனக்கு தமிழ் பரீட்சை இருக்கிறது ஜீவனா.
ஜீவனா : தமிழில் உனக்கு பாட்டுக்களா, கதைகளா நன்றாகப் பிடிக்கும்?
ஹரிஷ் : எனக்கு பாட்டும் பிடிக்கும். ஆனால் கதைகள் தான் அதிகம் பிடிக்கும். நடனம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை.
- சித்திரா : குலம்! கோடைகாலங்களில் என்ன மாதிரியான வேலையை செய்ய விரும்புகிறாய்?
குலம் : எனக்கு கோடைகாலங்களில் பெரிய கடைகளில் வாடிக்கையாளர் சேவை போன்ற தொழில்களே பிடிக்கும். அதுதான் அதிக மக்களுடன் உரையாடலாம்.
சித்திரா : அதற்கு போதுமான சம்பளம் தருவார்களா?
குலம் : பரவாயில்லை. ஆனால் பிடித்த வேலை செய்வதில் ஓர் திருப்தி
- கஜனி : சிவா இன்று ஞாயிற்றுக்கிழமை. ஏதாவது ஒரு திரைப்படம் பார்க்கப் போவோமா?
சிவா : இல்லை கஜனி எனக்கு பகலில் வேலை இருக்கிறது.
கஜனி : அப்படியானால் மாலையில் ஆறரை மணிக்கு போவோமா?
சிவா : ஆம் ஆனால் ஆறரை மணிக்கு சினிமா இல்லை. இரவு ஒன்பதே கால் மணிக்குத்தான் இருக்கிறதாம்.
கஜனி : சரி போறோம்.

PART III

Hello வசந்தி நாளை கோடைகால வங்கி விடுமுறை உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அதனால் நாளைக்கு எனக்கு வேலையில்லை.

நாளை தென்மேற்கு இலண்டனில் தமிழ் பாடசாலைகளின் வருடாந்த கோடைகால உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. அங்கு போகலாம் என எண்ணியுள்ளேன். உனக்கும் விடுமுறைதானே.

அங்கே நாளை தமிழர் உணவுக் காட்சிகளும் புத்தக கண்காட்சியும் கூடவே நடைபெறுகிறது.

அதுமட்டுமல்ல சிறுவர்களுக்கான விசேட உடைப்போட்டி சிறப்பு நிகழ்ச்சியாக இருக்கிறதாம்.

நான் எங்களுக்கு உள்ளே செல்வதற்கான அனுமதி சீட்டு இன்றே வாங்கிவிட்டேன். நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நாங்கள் வீட்டிலிருந்து எட்டரை மணிக்குப் புறப்பட்டால் போய்விடலாம்.

PART IV

Rajan : அனபெல் கணக்குப்பாடத்தில் மிகவும் கெட்டிக்காரி. அவள் எப்போதும் அதில் அதிக புள்ளிகள் எடுப்பாள்.

Sister : அவள் எத்தனையாம் வகுப்புப் படிக்கிறாள்?

Rajan : அவள் ஏழாம் வகுப்புப் படிக்கிறாள்.

Rajan : Aksayan ஓட்டப்போட்டிகளில் எல்லாம் கெட்டிக்காரன்

Sister : அப்படியா?

Rajan : இந்த வருடம் 100 மீற்றர், 200 மீற்றர் முதல் பரிசு எல்லாம் அவனுக்குத் தான்.

Sister : அப்படியா?

Rajan : புனிதா இந்த வருடம் அவளது பாடசாலையில் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள்.

Sister : ஓ! நல்லது எதில் அவள் கெட்டிக்காரி.

Rajan : அவள் பொதுவாக எல்லா விடயங்களிலும் பாடங்களிலும் கெட்டிக்காரி. ஆனால் பூப்பந்து விளையாட்டில் தான் அவள் அதிதிறமையாக விளையாடி வருகிறாள்.

Rajan : அம்சா நன்றாகப் பாடுவாள். கர்நாடக சங்கீத ஞானம் அவளுக்கு நன்றாக இருந்தாலும் அவனுக்கு திரைப்படப் பாடல்களே அதிகம் பாடப் பிடிக்கும்.

Sister : அவள் போட்டிகளில் பங்குபற்றுவதுண்டா?

Rajan : ஆம் அவள் பல பாடல் போட்டிகளில் முதல்பரிசு பெற்றிருக்கிறாள்

Rajan : அக்சயா நன்றாக பியானோ வாசிப்பாள்.

Sister : அவள் சுரத்தட்டு வாசிப்பதில்லையா?

Rajan : வாசிப்பதுண்டு. ஆனால் அவளுக்கு பியானோதான் மிகவும் பிடித்த இசைக்கருவி.

Sister : தமிழ்ப் பாட்டுக்கள் அவளால் வாசிக்கமுடியுமா?

Rajan : ஆம், அவள் பல மேடைகளிலும் பியானோவில் தமிழ்ப் பாட்டுக்கள் வாசித்திருக்கிறாள்.

PART V

Rishi : Hello Rathy என் தங்கை ஜனனியை உங்களுக்குத் தெரியுமா? அவள் மிகவும் கெட்டிக்காரி.

Rathy : தெரியாது. அவள் என்ன செய்கிறாள்.

Rishi : அவள் இப்போது ஆண்டு பதினொன்றில் படிக்கிறாள்.

Rishi : இந்த விடுமுறையில் ஓர் குறுங்கால கணிணி பயிற்சி வகுப்புக்கு செல்லவிருக்கிறாள்.

Rathy : நல்லது ரிஷி. ஜனனி எப்போது உன்னைப் பார்க்க வருவாள், அப்போது அவளை எனக்கு அறிமுகப்படுத்துவாய் என நினைக்கின்றோம்?

Rishi : ஜனனி இந்த வார இறுதியில் என்னைப்பார்க்க வருகிறாள். அவளுக்கு இலண்டனில் மிகவும் பிடித்தது இங்கிருக்கும் பெரிய புத்தகக் கடைகள். இந்தச் சனிக்கிழமை அவளை நான் இங்குள்ள பெரிய புத்தகக் கடைகளுக்கு கூட்டிச் செல்லவிருக்கின்றேன்.

Rathy : நல்லது நானும் கூட வருகின்றேன்.

Rishi : ஆனால் இந்த வார இறுதி வானிலை மிகவும் மோசமாக இருப்பதாக வானிலை அறிக்கை கூறுகிறது.

Rathy : என்ன மாதிரியான காலநிலை.

Rishi : இடி மின்னலுடன் மழை எனக் கூறுகிறார்கள்

Rathy : பரவாயில்லை. எனது காரில் மூவரும் செல்லலாம்

Rathy : ஜனனி என்னவாக எதிர்காலத்தில் வர விரும்புகிறாள்?

Rishi : அவளுக்கு மருத்துவராக வர கொஞ்சம்கூட விருப்பமில்லை. தான் ஓர் சட்டத்தரணியாக வேண்டும் என்றே அவளின் சிறுவயதில் இருந்து ஓர் கனவு.

Rathy : நல்லது. எனக்கு கூட சட்டம் படிப்பது மிகவும் பிடிக்கும்.